

DEPARTMENTAL EXAMINATIONS (COMPUTER BASED TEST)

Name of the Test:

Departmental Test for Supervisors of Industrial Co-operative in the Industries Department - Co-operative Accounts and Audit including Book-keeping and Secretarial Practice (Without Books)

049

Maximum Time: 2.30 Hour

Maximum Marks: 100

IMPORTANT INSTRUCTIONS**OBJECTIVE TYPE**

கொள்குறி வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்கத் தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளைக் கவனமாகப் படிக்கவும்.

1. This computer based Test contains 100 number of questions in objective Type.
இந்தக் கணினி வழித் தேர்வானது, 100 கொள்குறி வகையிலான வினாக்களைக் கொண்டது.
2. Answer all questions. Each question carries one mark
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண் உடையது.
- 3 In case of doubt, English version is the Final.
வினாக்களில் சந்தேகம் இருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.
4. Words of masculine gender in these questions shall, where the context so require, be taken to include feminine gender.
இந்த வினாக்களில் இடம் பெற்றுள்ள ஆண் பாலினத்தவரின் வார்த்தைகளில் தேவைப்படின், சூழலுக்கேற்ப பெண் பாலினத்தவரின் வார்த்தைகளும் அடங்கும்.
5. Before answering the questions in CBT, candidates should read the following instructions displayed in the monitor:
விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்விற்கு விடையளிக்கத் தொடங்கும் முன் கணினியின் திரையில் தோன்றும் அறிவுரைகளை கவனமாகப் படிக்கவும்.
 - a) One question will be displayed on the screen at a time.
ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினித் திரையில் தோன்றும்.
 - b) Time available for you to complete the examination will be displayed through a countdown timer in the top right-hand corner of the screen. It will display

1. Net profit is transferred from profit and loss account to _____ நிகர இலாபம், இலாப நட்டக் கணக்கிலிருந்து _____ கணக்கிற்கு மாற்றப்படுகிறது.
- | | |
|---|--|
| (A) Trading account
வியாபார கணக்கு | (B) Current account
நடப்பு கணக்கு |
| <input checked="" type="checkbox"/> (C) Capital account
மூலதன கணக்கு | (D) Balance sheet
இறுதி நிலை கணக்கு |
2. Closing stock is valued at cost price or _____ price whichever is lower.
அடக்கவிலை அல்லது _____ விலை, இதில் எது குறைவோ அந்த விலையில் இறுதி சரக்கிருப்பு மதிப்பிடப்படும்
- | | |
|--|------------------------------------|
| (A) Current price
தற்போதைய விலை | (B) Constant price
நிலையான விலை |
| <input checked="" type="checkbox"/> (C) Market price
சந்தை விலை | (D) Basic price
அடிப்படை விலை |
3. Outstanding expenses are shown on the _____ side of the balance sheet.
கொடுப்ப வேண்டிய செலவுகள் இருப்பு நிலைக் குறிப்பின் _____ பக்கத்தில் தோன்றும்.
- | | |
|---|--|
| (A) Assets
சொத்துக்கள் | <input checked="" type="checkbox"/> (B) Liabilities
பொறுப்புகள் |
| (C) Both Assets and liabilities
இரண்டு பக்கத்திலும் தோன்றும் | (D) Neither Assets nor Liabilities
இரண்டு பக்கத்திலும் தோன்றாது |
4. Prepaid expenses are shown on the _____ side of the balance sheet.
முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் இருப்பு நிலைக் குறிப்பின் _____ பக்கத்தில் தோன்றும்.
- | | |
|---|--|
| <input checked="" type="checkbox"/> (A) Assets
சொத்துக்கள் | (B) Liabilities
பொறுப்புகள் |
| (C) Both Assets and liabilities
இரண்டு பக்கத்திலும் தோன்றும் | (D) Neither Assets nor Liabilities
இரண்டு பக்கத்திலும் தோன்றாது |

5. Income accrued but not received will be shown on the _____ side of the balance sheet.

கூடியுள்ள வருமானம் இன்னமும் பெறப்படாதது இருப்புநிலைக் குறிப்பின் _____ பக்கத்தில் தோன்றும்.

- (A) Assets
சொத்துக்கள்
(C) Both Assets and liabilities
இரண்டு பக்கத்திலும் தோன்றும்
- (B) Liabilities
பொறுப்புகள்
(D) Neither Assets nor Liabilities
இரண்டு பக்கத்திலும் தோன்றாது

6. Income received in advance will be shown on the _____ side of the balance sheet
முன்கூட்டிப் பெற்ற வருமானம் இருப்புநிலைக் குறிப்பின் _____ பக்கத்தில் தோன்றும்

- (A) Assets
சொத்துக்கள்
(C) Both Assets and liabilities
இரண்டு பக்கத்திலும் தோன்றும்
- (B) Liabilities
பொறுப்புகள்
(D) Neither Assets nor Liabilities
இரண்டு பக்கத்திலும் தோன்றாது

7. Interest on capital will be shown on the _____ account.

முதல் மீது வட்டி _____ கணக்கில் பற்று வைக்கப்படும்.

- (A) Debit side of Profit and loss account
லாப நட்ட கணக்கின் பற்று பக்கம்
(B) Credit side of Profit and loss account
லாப நட்ட கணக்கின் கடன் பக்கம்
(C) Liabilities side of Balance sheet by way of addition to the capital
மூலதன கணக்குடன் கூட்டி இறுதி நிலை குறிப்பின் பொறுப்பு பக்கத்தில்
(D) Both (A) and (C)
(A) மற்றும் (C) இரண்டும்

8. Interest on drawing will be shown on the _____ account.
எடுப்பு மீது வட்டி _____ கணக்கில் பற்று வைக்கப்படும்.
- (A) Debit side of Profit and loss account
லாப நட்ட கணக்கின் பற்று பக்கம்
- (B) Credit side of Profit and loss account
லாப நட்ட கணக்கின் கடன் பக்கம்
- (C) Liabilities side of Balance sheet by way of addition to the drawings which are ultimately deducted from the capital
மூலதன கணக்கிலிருந்து குறைக்கப்பட்ட எடுப்பு கணக்குடன் கூட்டி இருதி நிலை குறிப்பின் பொறுப்பு பக்கத்தில்
- (D) Both (B) and (D)
(B) மற்றும் (D) இரண்டும்
9. Interest on loan borrowed unpaid is shown on the
வாங்கிய கடன் மீதான கொடுபட வேண்டிய வட்டி இருப்புநிலைக் குறிப்பின் _____ பக்கத்தில் தோன்றும்.
- (A) Liabilities side of Balance sheet
இருதிநிலை குறிப்பின் பொறுப்பு பக்கத்தில்
- (B) Assets side of Balance sheet
இருதிநிலை குறிப்பின் சொத்து பக்கத்தில்
- (C) Both Assets and liabilities side of Balance sheet
இருதிநிலை குறிப்பின் சொத்து மற்றும் பொறுப்பு பக்கங்கள் இரண்டிலும்
- (D) Neither Assets nor Liabilities side of Balance sheet
இருதிநிலை குறிப்பின் சொத்து மற்றும் பொறுப்பு பக்கங்கள் இரண்டிலும் அல்ல
10. Depreciation will be shown on the
தேய்மானம் _____ ல் காட்டுதல் வேண்டும்.
- (A) Liabilities side of Balance sheet
இருதிநிலை குறிப்பின் பொறுப்பு பக்கத்தில்
- (B) Assets side of Balance sheet by way of deduction from the value of concerned asset
தொடர்புடைய சொத்து மதிப்பிலிருந்து குறைத்து இருதிநிலை குறிப்பின் சொத்து பக்கத்தில்
- (C) Credit side of Profit and loss account
லாப நட்ட கணக்கின் கடன் பக்கம்
- (D) Both assets and liabilities side
இருதிநிலை குறிப்பின் சொத்து மற்றும் பொறுப்பு பக்கங்கள் இரண்டிலும்

11. Provision for Bad and doubtful debts will be shown on the வாரா ஐயக்கடன் ஒதுக்கு _____ ல் காட்டுதல் வேண்டும்.
- (A) Liabilities side of Balance sheet
இறுதிநிலை குறிப்பின் பொறுப்பு பக்கத்தில்
 - (B) Assets side of Balance sheet by way of deduction from Sundry debtors
பற்பல கடனாளிகள் மதிப்பிலிருந்து குறைத்து இறுதிநிலை குறிப்பின் சொத்து பக்கத்தில்
 - (C) Assets side of Balance sheet by way of deduction from Sundry creditors
பற்பல கடனீந்தோர் மதிப்பிலிருந்து குறைத்து இறுதிநிலை குறிப்பின் சொத்து பக்கத்தில்
 - (D) Credit side of Profit and loss account
லாப நட்ட கணக்கின் கடன் பக்கம்
12. Provision for discount on creditors will be shown on the கடனீந்தோர் மீதான தள்ளுபடி ஒதுக்கு _____ ல் காட்டுதல் வேண்டும்.
- (A) Liabilities side of Balance sheet by way of deduction from sundry creditors
பற்பல கடனீந்தோர் மதிப்பிலிருந்து குறைத்து இறுதிநிலை குறிப்பின் பொறுப்பு பக்கத்தில்
 - (B) Assets side of Balance sheet
இறுதிநிலை குறிப்பின் சொத்து பக்கத்தில்
 - (C) Debit side of Profit and loss account
லாப நட்ட கணக்கின் பற்று பக்கம்
 - (D) Liabilities side of Balance sheet by way of deduction from sundry debtors
பற்பல கடனாளிகள் மதிப்பிலிருந்து குறைத்து இறுதிநிலை குறிப்பின் பொறுப்பு பக்கத்தில்
13. Debts which are not recoverable from sundry debtors are termed as பற்பல கடனாளிகளிடமிருந்து திரும்பப் பெற இயலாத கடன் _____ எனப்படும்
- | | |
|--|---|
| <ul style="list-style-type: none"> (A) Good debt
நல்ல கடன் (C) Sundry creditors
பற்பல கடனீந்தோர் | <ul style="list-style-type: none"> <input checked="" type="checkbox"/> (B) Bad debt
மோசமான கடன் (D) Good debtors
நல்ல கடனாளிகள் |
|--|---|
14. Returns inwards are deducted from உள் திருப்பம் கழிக்கப்படுவது
- | | |
|---|---|
| <ul style="list-style-type: none"> (A) Purchases
கொள்முதலிலிருந்து (C) Returns outward
வெளித் திருப்பத்திலிருந்து | <ul style="list-style-type: none"> <input checked="" type="checkbox"/> (B) Sales
விற்பனையிலிருந்து (D) Profit
லாபத்திலிருந்து |
|---|---|

15. The profit and loss account shows
இலாப நட்டக் கணக்கு வெளிப்படுத்துவது ——————

- (A) Financial position of the concerned
நிறுவனத்தின் நிதிநிலை
- (B) Net profit or Net loss
நிகர இலாபம் அல்லது நிகர நட்டம்
- (C) Gross profit
மொத்த இலாபம்
- (D) Gross loss
மொத்த நட்டம்

16. Rent outstanding is
கொடுபட வேண்டிய வாடகை ஒரு

- (A) A liability
பொறுப்பு
- (C) An income
வருமானம்
- (B) An Asset
சொத்து
- (D) Neither asset nor liability
சொத்துமில்லை, பொறுப்புமில்லை

17. Closing stock is shown in
இறுதிச் சரக்கிருப்பு தோன்றுவது

- (A) Balance sheet
இருப்புநிலைக் குறிப்பில்
- (B) Profit and loss account
இலாப - நட்டக் கணக்கில்
- (C) Trading account
வியாபாரக் கணக்கு
- (D) Trading account and balance sheet
வியாபாரக் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பில்

18. Opening stock is shown in
தொடக்கச் சரக்கிருப்பு தோன்றுவது

- (A) Balance sheet
இருப்புநிலைக் குறிப்பு
(B) Trading account and balance sheet
வியாபாரக் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பில்
 (C) Trading account
வியாபாரக் கணக்கில்
(D) Profit and loss account
இலாப - நட்டக் கணக்கில்

19. Gross profit is transferred to
மொத்த இலாபம் மாற்றப்படும் கணக்கு

- (A) Capital account
முதல் கணக்கு
 (B) Current account
நடப்பு கணக்கு
(C) Profit and loss account
இலாபநட்டக் கணக்கு
(D) Trading account
வியாபாரக் கணக்கு

20. Interest on drawings is deducted from
முதல் மீதான வட்டி கூட்டப்படுவது

- (A) Expense A/c
செலவுடன்
(B) Income A/c
வருவாயுடன்
 (C) Capital A/c
முதலுடன்
(D) Current A/c
நடப்பு கணக்குடன்

21. Economic crisis occurred in the year _____ in the U.S.A.
அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

- (A) 2007-08
(C) 2016-17
(B) 2012-13
(D) 2011-12

22. Outstanding interest on loan borrowed is to be added to
 கடன் மீதான கொடுப்ப வேண்டிய வட்டி கூட்டப்பட வேண்டிய கணக்கு
- (A) Asset A/c
 சொத்துக் கணக்கு
 (C) Loan A/c
 கடன் கணக்கு
- (B) Income A/c
 வருமானம் கணக்கு
 (D) Expense A/c
 செலவு கணக்கு

23. All the items given in the adjustment will appear at _____ in the Final Accounts.
 இறுதிக் கணக்குகள் தயார் செய்யப்படுகையில், சரிக்கட்டுதலில் தரப்படும் அனைத்து இனங்களும் _____ தோன்றும்.
- (A) One place
 ஒரு இடத்தில்
 (C) Three places
 மூன்று இடங்களில்
- (B) Two places
 இரு இடங்களில்
 (D) Four places
 நான்கு இடங்களில்

24. Depreciation arises due to
 தேய்மானம் ஏற்படுவது
- (A) Wear and tear of the asset
 சொத்து தேய்வடைவதால்
 (B) Fall in the market value of asset
 சொத்தின் சந்தை விலை குறைவதால்
 (C) Fall in the value of money
 பணத்தின் மதிப்பு குறைவதால்
 (D) Rise in value of the asset
 சொத்து மதிப்பு உயர்வதால்

25. Under straight line method, rate of depreciation is calculated on
நேர்க்கோட்டு முறையில் தேய்மான விகிதம் கணக்கிடப்படுவது

- (A) Original cost
மொத்த அடக்க விலை மீது
(B) Written down value
குறைந்து செல் மதிப்பு மீது
(C) Cost less scrap value
அடக்கத்திலிருந்து இறுதி மதிப்பைக் கழித்த தொகை மீது
(D) Scrap value
இறுதி மதிப்பு மீது

26. Under diminishing Balance method, depreciation
குறைந்து செல் இருப்பு முறையில் தேய்மானம்

- (A) Decreases every year
ஆண்டுதோறும் குறையும்
(C) Constant every year
ஆண்டுதோறும் நிலையாக இருக்கும்
- (B) Increases every year
ஆண்டுதோறும் அதிகமாகும்
(D) Uncertain
நிலையற்றது

27. The depletion is used for
வெறுமையாதல் என்ற சொல் தொடர்புடையது

- (A) Intangible assets
கண்ணுக்குப் புலனாகாச் சொத்துகள்
(C) Natural resources
இயற்கை கனிம வளங்கள்
- (B) Fixed assets
நிலைச் சொத்துகள்
(D) Tangible assets
கண்ணுக்குப் புலனாகும் சொத்துக்கள்

28. If the selling price is more than the book value of the asset on the date of sale, it is
விற்பனை விலை சொத்தின் ஏட்டு மதிப்பை விட அதிகமாக இருந்தால் அது ஒரு _____
ஆகும்.

- (A) A loss
நட்டம்
(C) A profit
இலாபம்
- (B) An income
வருமானம்
(D) Break even
சமன்பாட்டு புள்ளி

29. If the selling price is less than the book value of the asset it denotes
 விற்பனை விலை சொத்தின் ஏட்டு மதிப்பை விடக் குறைவாக இருந்தால் அது ஒரு _____ ஆகும்.
- (A) Loss
 நட்டம்
 (B) Capital profit
 மூலதன இலாபம்
 (C) Expenditure
 செலவு
 (D) Income
 வருமானம்
30. Profit made on sale of fixed asset is debited to
 நிலைச் சொத்தை விற்பதால் ஏற்படும் இலாபம் பற்று செய்யப்படும் கணக்கு
- (A) Profit and loss account
 இலாப நட்டக் கணக்கு
 (B) Fixed asset account
 நிலைச் சொத்துக் கணக்கு
 (C) Depreciation Account
 தேய்மானம் கணக்கு
 (D) Liability
 பொறுப்பு பட்டியல்
31. Loss on sale of fixed asset appear on the
 நிலைச் சொத்தை விற்பதால் ஏற்படும் நட்டம் தோன்றுவது
- (A) Credit side of Depreciation account
 தேய்மானம் கணக்கின் வரவுப் பக்கம்
 (B) Credit side of fixed asset account
 நிலைச் சொத்து கணக்கின் பற்றுப் பக்கம்
 (C) Debit side of Fixed asset account
 நிலைச் சொத்துக் கணக்கின் வரவுப் பக்கம்
 (D) Profit and loss account
 இலாப நட்டக் கணக்கு
32. The amount of depreciation charged on a machinery will be debited to
 இயந்திரத்தின் மதிப்பிலிருந்து நீக்கப்பட்ட தேய்மானத் தொகை பற்று செய்யப்படும் கணக்கு
- (A) Machinery account
 இயந்திரம் கணக்கு
 (B) Depreciation account
 தேய்மானம் கணக்கு
 (C) Cash account
 ரொக்கம் கணக்கு
 (D) Profit and loss account
 இலாப நட்டக் கணக்கு

33. Total amount of depreciation provided on the written down value method at the rate of 10% pa. on Rs. 10,000 for first three years will be
 ரூ.10,000 மீது ஆண்டுக்கு 10% குறைந்து செல் மதிப்பு முறையில் தேய்மானம் நீக்கப்பட்டால், முதல் மூன்று ஆண்டுகளுக்கு நீக்கப்படும் தேய்மானத் தொகையின் மொத்தம்
- | | |
|--------------------------|--------------------------|
| (A) Rs. 2107
ரூ. 2107 | (B) Rs. 2710
ரூ. 2710 |
| (C) Rs. 2701
ரூ. 2701 | (D) Rs. 2017
ரூ. 2017 |
34. All Assets whose benefit is derived for a period of _____ of time are called as Fixed Assets.
 _____ காலத்திற்கு பயனளிக்கக் கூடிய சொத்துக்கள் நிலைச் சொத்துக்கள் எனப்படும்.
- | | |
|---|---|
| (A) Less than 3 months
மூன்று மாதத்திற்கு கீழ் | (B) More than 3 months
மூன்று மாதத்திற்கு மேல் |
| (C) Less than 6 months
ஆறு மாதத்திற்கு கீழ் | (D) More than 1 year
ஓராண்டுக்கு மேல் |
35. The estimated sale value of the asset at the end of it's economic life is called as _____ value.
 ஒரு சொத்தின் பயனளிப்புக் காலம் முடிந்த பிறகு அதே விற்றால் கிடைக்கக் கூடிய தொகை _____ மதிப்பு எனப்படும்.
- | | |
|--------------------------------------|--|
| (A) Residual value
எஞ்சிய மதிப்பு | (B) Best value
நல்ல மதிப்பு |
| (C) Optimal value
உகந்த மதிப்பு | (D) Appreciated value
பாராட்டத்தக்க மதிப்பு |
36. _____ method of depreciation is calculated on the original value of assets.
 சொத்தின் மொத்த அடக்க விலை மீது தேய்மானம் கணக்கிடும் முறை _____ என அழைக்கப்படும்.
- | | |
|---|---|
| (A) Straight line
நேர் கோட்டு முறை | (B) Annuity method
ஆண்டுத் தொகை முறை |
| (C) Insurance policy method
காப்பீட்டு முனைம் முறை | (D) Revaluation method
மறுமதிப்பீட்டு முறை |

37. Under _____ method, depreciation is calculated on the book value of the asset each year.

இவ்வொரு ஆண்டும், சொத்தின் ஏட்டு மதிப்பின் மீது தேய்மானம் கணக்கிடும் முறை முறை என அழைக்கப்படும்.

- (A) Written down value
குறைந்து செல் மதிப்பு
- (C) Revaluation method
மறுமதிப்பீட்டு முறை

- (B) Insurance policy method
காப்பீட்டு முனைம் முறை
- (D) Annuity method
ஆண்டுத் தொகை முறை

38. _____ method of depreciation is used in the case of lease.

குத்தகைகள் மீது தேய்மானம் கணக்கிட _____ முறை பயன்படுத்தப்படுகிறது.

- (A) Annuity
ஆண்டுத் தொகை முறை
- (C) Written down value
குறைந்து செல் மதிப்பு

- (B) Straight line
நேர்கோட்டு முறை
- (D) Revaluation method
மறுமதிப்பீட்டு முறை

39. Under insurance policy method, cash is paid by way of _____ every year.

காப்பீட்டு முனைம் முறையில் ஆண்டு தோறும் தேய்மானம் _____ ஆகச் செலுத்தப்படுகிறது.

- (A) Premium
பிரிமீயம்
- (C) Variable charge
மாற்க்கூடிய கட்டணம்

- (B) EMI
மாதத்தவணை
- (D) One time payment
ஒரு முறை பணம் செலுத்துதல்

40. _____ method of depreciation is suitable for special type of asset like Loose Tools.

விடுகருவிகள் போன்ற சொத்துக்கள் மீது தேய்மானம் நீக்குவதற்கு ஏற்ற முறை முறையாகும்.

- (A) Annuity
ஆண்டுத் தொகை முறை
- (C) Written down value
குறைந்து செல் மதிப்பு

- (B) Straight line
நேர்கோட்டு முறை
- (D) Revaluation method
மறுமதிப்பீட்டு முறை

41. Double column cash book has _____ and _____ column.
 இருபத்தி ரொக்க புத்தகத்தில் _____ மற்றும் _____ நெடுவரிசை உள்ளது.
- (A) Cash, Discount
 ரொக்கம், தள்ளுபடி
 (C) Cash, Credit
 ரொக்கம், கடன்
- (B) Cash, bank
 ரொக்கம், வங்கி
 (D) Bank, Discount
 வங்கி, தள்ளுபடி
42. Three column cash book has _____ column.
 மூன்று பத்தி ரொக்க புத்தகத்தில் _____, _____, _____ நெடுவரிசை உள்ளது.
- (A) Cash, discount, credit
 ரொக்கம், தள்ளுபடி, கடன்
 (C) Cash, bank, credit
 ரொக்கம், வங்கி, கடன்
- (B) Cash, credit, bank
 ரொக்கம், கடன், வங்கி
 (D) Cash, discount, bank
 ரொக்கம், தள்ளுபடி, வங்கி
43. The amount given to the petty cashier in advance is known as
 சில்லறைக் காசானருக்கு முன்கூட்டி வழங்கப்படும் தொகை
- (A) Contingency fund
 தற்காலிக முன் பணம்
 (C) Imprect money
 முன்பணம்
- (B) Office expense
 அலுவலக செலவுகள்
 (D) Miscellaneous expenses
 இதர செலவுகள்
44. There are _____ types of petty cash book.
 சில்லறை ரொக்கப் புத்தகத்தில் _____ வகைகள் உள்ளன.
- (A) 3
 3
 (C) 1
 1
- (B) 2
 2
 (D) Many
 பல

45. _____ have a separate columns for different heads of payment.
 _____ ல் வெவ்வேறு தலைப்புகளில் உள்ள செலவினங்களுக்கு ஒரு தனிப்பத்தி ஒதுக்கப்படும்.
- (A) Analytical petty cash book
 பாகுபடுத்தப்பட்ட சில்லறை ரொக்கப் புத்தகம்
- (B) Simple petty cash book
 சாதாரண சில்லறை ரொக்கப் புத்தகம்
- (C) Single column cash book
 ஒற்றை பத்தி ரொக்கப் புத்தகம்
- (D) Trible column cash book
 மூன்று பத்தி ரொக்கப் புத்தகம்
46. Cash book is a
 ரொக்கப் புத்தகம் ஒரு
- | | |
|--------------------------------------|--|
| (A) Subsidiary book
துணை புத்தகம் | (B) Principal book
முதன்மை புத்தகம் |
| (C) Journal book
ஜெர்னல் புத்தகம் | (D) Both (A) and (B)
(A) and (B) இரண்டும் |
47. Small payments are recorded in a book called
 சிறிய செலவினங்களைப் பதியும் ஏடு
- | | |
|--|--|
| (A) Cash book
ரொக்க ஏடு | (B) Purchase book
கொள்முதல் புத்தகம் |
| (C) Petty cash book
சில்லறை ரொக்க ஏடு | (D) Bills Payable book
செலுத்துதற்குரிய மாற்றுச் சீட்டு ஏடு |
48. The balance in petty cash book is
 சில்லறை ரொக்கப் புத்தகத்தின் இருப்பு
- | | |
|-----------------------------|---------------------------------|
| (A) An expense
ஒரு செலவு | (B) A Profit
ஒரு இலாபம் |
| (C) An asset
ஒரு சொத்து | (D) A liability
ஒரு பொறுப்பு |

49. Bank reconciliation statement is prepared by
வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிக்கப்படுவது
- | | |
|--|---|
| (A) Bank
வங்கியரால் | (B) Business
வணிகத்தால் |
| (C) Debtor to the business
வணிகத்தின் கடனாளிகளால் | (D) Creditor to the business
வணிகத்தின் கடனீந்தோரால் |
50. In accounting computer is commonly used in the following areas
கணக்கியலில் கணினி பொதுவாக பின்வரும் பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது.
- | |
|---|
| (A) Recording of business transactions
வணிக நடவடிக்கைகளைப் பதிவு செய்தல் |
| (B) Payroll accounting
சம்பளம் பட்டியல் கணக்கிடுதல் |
| (C) Stores accounting
பண்டகச் சாலைக் கணக்கியல் |
| (D) All the above
மேலே கூறிய அனைத்தும் |
51. Customised accounting software is suitable for
திருத்தியமைக்கப்பட்ட மென்பொருள் இவைகளுக்கு ஏற்றவை
- | | |
|---|--|
| (A) Small, conventional business
சிறிய, பாரம்பரிய வணிகம் | (B) Large medium business
பெரிய நடுத்தர வணிகம் |
| (C) Large, typical business
பெரிய, தனித்தன்மையான வணிகம் | (D) None of the above
மேலே கூறிய எதுவுமில்லை |
52. One of the limitations of computerised accounting system is
கணினிமயமாக்கப்பட்ட கணக்கியல் அமைப்பின் குறைபாடுகளில் ஒன்று
- | | |
|---|-------------------------------|
| (A) System failure
கணினி அமைப்பு செயலிழித்தல் | (B) Accuracy
துல்லியமின்மை |
| (C) Versatility
பலதுறைப் புலமை | (D) Storage
தேக்ககம் |

53. Which one of the following is not a method of codification of accounts?
 பின்வருவனவற்றில் எந்த ஒன்று, கணக்குகளை குறிமுறையாக்கம் செய்யும் முறைகளில் இல்லாதது?
- (A) Access codes
 அணுகுக் குறிமுறை
 (B) Sequential codes
 தொடர்ச்சியான குறிமுறை
 (C) Block codes
 தொகுப்புக் குறிமுறை
 (D) Mnemonic codes
 மதியோட்டுக் குறிமுறை
54. TALLY is an example of
 Tally என்பது இதற்கு உதாரணமாக இருக்கிறது
- (A) Tailor made accounting software
 உருவாக்கப்பட்ட கணக்கியல் மென்பொருள்
 (B) Ready-made accounting software
 ஆயத்த கணக்கியல் மென்பொருள்
 (C) In built accounting software
 உள்கட்டமைக்கப்பட்ட மென்பொருள்
 (D) Customised accounting software
 திருத்தியமைக்கப்பட்ட கணக்கியல் மென்பொருள்
55. People who write codes and programmes are called is
 குறிமுறைகள் மற்றும் நிரல்கள் எழுதுவர்கள் பின்வருமாறு அழைக்கப்படுகின்றனர்?
- (A) System analysts
 அமைப்பு பகுப்பாய்வாளர்கள்
 (B) System designers
 அமைப்பு வடிவமைப்பாளர்கள்
 (C) System operations
 அமைப்பு இயக்குபவர்கள்
 (D) System programmers
 அமைப்பு நிரலாளர்கள்
56. Accounting software is an example of
 கணக்கியல் மென்பொருள் என்பது இதற்கு உதாரணம்
- (A) System software
 அமைப்பு மென்பொருள்
 (B) Applications software
 செயல்பாட்டு மென்பொருள்
 (C) Utility software
 பயன்பாட்டு மென்பொருள்
 (D) Operating software
 இயக்க முறைமை

57. A prepayment of insurance premium will appear in
முன் கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைம் தோன்றுவது
- (A) The trading account on the debit side
வியாபாரக் கணக்கில் பற்றுப் பக்கம்
- (B) The profit and loss account on the credit side
இலாப நட்டக் கணக்கில் வரவுப் பக்கம்
- (C) The balance sheet on the assets side
இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்
- (D) The balance sheet on the liabilities side
இருப்புநிலைக் குறிப்பின் பொறுப்புகள் பக்கம்
58. State Financial corporation Act was passed by Government of India in the year
மாநில நிதி நிறுவன சட்டம் இந்திய அரசால் இயற்றப்பட்டது
- (A) 1951 (B) 1952
(C) 1953 (D) 1954
59. Closing stock is valued at
இறுதிச் சரக்கிருப்பு மதிப்பிடப்படுவது
- (A) Cost price
அடக்க விலையில்
- (B) Market price
சந்தை விலையில்
- (C) Cost price or market price whichever is higher
அடக்க விலை அல்லது சந்தை விலை இதில் எது அதிகமோ அந்த விலையில்
- (D) Cost price or net realisable value whichever is lower
அடக்கவிலை அல்லது நிகரத் தீர்வு மதிப்பு இதில் எது குறைவோ அந்த விலையில்

60. Accrued interest on investment will be shown
முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி தோன்றுவது

- (A) On the credit side of profit and loss account
இலாப நட்டக் கணக்கின் வரவுப் பக்கம்
(B) On the assets side of balance sheet
இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்
 (C) Both (A) and (B)
மேற்கண்ட இரண்டிலும்
(D) None of these
மேற்கண்ட எதுவுமில்லை

61. Closing stock is an item of
இறுதிச் சரக்கிருப்பு என்பது ஓர்

- (A) Fixed asset
நிலையான சொத்து
(C) Fictitious asset
கற்பனைச் சொத்து
- (B) Current asset
நடப்புச் சொத்து
(D) Intangible asset
புலனாகாச் சொத்து

62. Balance sheet is
இருப்புநிலைக் குறிப்பு என்பது

- (A) An account
ஓர் கணக்கு
 (B) A statement
ஓர் அறிக்கை
(C) Neither a statement nor an account
ஓர் அறிக்கையுமில்லை ஒரு கணக்குமில்லை
(D) None of the above
மேல் கூறியவற்றில் எதுவுமில்லை

63. Net profit of the business increases the
வணிகத்தின் நிகர இலாபம் ————— அதிகரிக்கும்

- (A) Drawings
எடுப்புகள்
(C) Liabilities
பொறுப்புகள்
- (B) Receivables
பெறுதல்கள்
 (D) Capital
முதலினை

64. Carriage inwards will be shown
உள்ளுக்குக் கூலி எதில் காண்பிக்கப்படும்?

- (A) In the trading account
வியாபாரக் கணக்கில்
(C) On the liabilities side
பொறுப்பு பக்கத்தில்
- (B) Profit and loss account
இலாப நட்டக் கணக்கில்
(D) On the assets side
சொத்து பக்கத்தில்

65. Bank overdraft should be shown
வங்கி மேல்வரைப்பற்று எதில் காண்பிக்கப்படும்?

- (A) In the trading account
வியாபாரக் கணக்கில்
(C) On the liabilities side
பொறுப்பு பக்கத்தில்
- (B) Profit and loss account
இலாப நட்டக் கணக்கில்
(D) On the assets side
சொத்து பக்கத்தில்

66. Balance sheet shows the of the business
இருப்புநிலைக் குறிப்பு வணிகத்தின் ————— காண்பிக்கிறது.

- (A) Profitability
இலாபத்தினை
(C) Sales
விற்பனையை
- (B) Financial position
நிதி நிலையினை
(D) Purchases
கொள்முதலை

67. Drawings appearing in the trial balance is
இருப்பாய்வில் காணப்படும் எடுப்புகள்

- (A) Added to the purchases
கொள்முதலோடு கூட்டப்படும்
(B) Subtracted from the purchases
கொள்முதலிலிருந்து கழிக்கப்படும்
(C) Added to the capital
முதலோடு கூட்டப்படும்
(D) Subtracted from the capital
முதலிலிருந்து கழிக்கப்படும்

68. Salaries appearing in the trial balance is shown on the
இருப்பாய்வில் தோன்றும் சம்பளம் எங்கு காண்டிக்கப்படும்?

- (A) Debit side of trading account
வியாபாரக் கணக்கின் பற்று பக்கம்
- (B) Debit side of profit and loss account
இலாப நட்டக் கணக்கின் பற்று பக்கம்
- (C) Liabilities side of the balance sheet
இருப்புநிலைக் குறிப்பின் பொறுப்புகள் பக்கம்
- (D) Assets side of the balance sheet
இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்

69. Current assets does not include
பின்வருவனவற்றில் எது நடப்புச் சொத்துகளில் சேராதது?

- (A) Cash
ரொக்கம்
- (B) Stock
சரக்கிருப்பு
- (C) Furniture
அறைகலன்
- (D) Prepaid expenses
முன்கூட்டிச் செலுத்திய செலவு

70. Goodwill is classified as
நற்பெயர் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?

- (A) A current asset
ஒர் நடப்புச் சொத்து
- (C) A tangible asset
புலனாகும் சொத்து
- (B) A liquid asset
ஒர் நீர்மைச் சொத்து
- (D) An intangible asset
புலனாகாச் சொத்து

71. Error of principle arises when
விதிப்பிழை என்பது

- (A) There is complete omission of a transaction
ஒரு நடவடிக்கை முழுவதும் விடுபடும்போது
- (B) There is partial omission of a transaction
ஒரு நடவடிக்கை பகுதி விடுபடும்போது
- (C) Distinction is not made between capital and revenue items
முதலினம் மற்றும் வருவாயினத்தை வேறுபடுத்தாத போது
- (D) There are wrong postings and wrong castings
பேரேட்டில் தவறாக எடுத்து எழுதுதல் மற்றும் தவறாகக் கூட்டும் போது

72. Errors not affecting the agreement of trial balance are
இருப்பாய்வைப் பாதிக்காத பிழைகள்

- (A) Errors principle
விதிப்பிழைகள்
(C) Errors of under casting
குறைவாகக் கூட்டுதல் பிழைகள்
- (B) Errors of overcasting
அதிகமாகக் கூட்டுதல் பிழைகள்
(D) Errors of partial omission
பகுதி விடு பிழைகள்

73. The difference in trial balance is taken to
இருப்பாய்வின் வேறுபாடு எடுத்துச் செல்லப்படுவது

- (A) The capital account
முதல் கணக்கிற்கு
(C) The suspense account
அனாமத்துக் கணக்கிற்கு
- (B) The trading account
வியாபாரக் கணக்கிற்கு
(D) The profit and loss account
இலாப நட்டக் கணக்கிற்கு

74. A transaction not recorded at all is known as an error of
ஒரு நடவடிக்கை முழுவதுமே பதிவு செய்யப்படாத போது அது ————— எனப்படும்.

- (A) Principle
விதிப்பிழை
(C) Partial omission
பகுதி விடு பிழை
- (B) Complete omission
முழுவிடு பிழை
(D) Duplication
இருமுறை பதிந்த பிழை

75. Wages paid for installation of machinery wrongly debited to wages account is an error of
இயந்திரம் நிறுவுவதற்கு செலுத்தப்பட்ட கூலியை கூலிக் கணக்கில் பற்று வைப்பது

- (A) Partial omission
பகுதி விடு பிழை
(C) Complete omission
முழுவிடு பிழை
- (B) Principle
விதிப்பிழை
(D) Duplication
இருமுறை பதிந்த பிழை

76. Which of the following errors will not affect the trial balance?
 கீழ்க்கண்ட பிழைகளில் எது இருப்பாய்வைப் பாதிக்காது?
- (A) Wrong balancing of an account
 ஒரு கணக்கில் தவறாக இருப்புக் கட்டுதல்
- (B) Posting an amount in the wrong account but on the correct side
 பேரேட்டில் எடுத்து எழுதும் போது தவறான கணக்கில் சரியான பக்கத்தில் பதிவு செய்தல்
- (C) Wrong totalling of an account
 ஒரு கணக்கில் தவறாகக் கூட்டுதல்
- (D) Carried forward wrong amount in a ledger account
 ஒரு பேரேட்டுக் கணக்கில் தவறான தொகையை முன்னெடுத்து எழுதுதல்
77. Goods returned by Sankar were taken into stock, but on entry was passed in the books. While rectifying this error, which of the following accounts should be debited?
 சங்கர் என்பவரால் சரக்கு திருப்பித் தரப்பட்டு சரக்கிருப்பில் சேர்க்கப்பட்டு ஆனால் ஏடுகளில் பதிவேதும் செய்யப்படவில்லை. இப்பிழையைத் திருத்தம் செய்யும்போது, கீழ்க்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும்?
- (A) Sankar account
 சங்கர் கணக்கு
- (B) Sales returns account
 விற்பனைத் திருப்பக் கணக்கு
- (C) Returns outward account
 வெளித் திருப்பக் கணக்கு
- (D) None of these
 இவை எதுமில்லை
78. A credit purchase of furniture from Mohan was debited to purchase account. Which of the following accounts should be debited while rectifying this error?
 மோகன் என்பவரிடமிருந்து கடனுக்கு அறைகலன் வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது. இப்பிழையைத் திருத்தம் செய்யும்போது, கீழ்க்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும்?
- (A) Purchase account
 கொள்முதல் கணக்கு
- (C) Furniture account
 அறைகலன் கணக்கு
- (B) Mohan account
 மோகன் கணக்கு
- (D) None of these
 இவை எதுமில்லை

79. The total of purchase book was overcast. Which of the following accounts should be debited in the rectifying journal entry?

கொள்முதல் ஏட்டின் மொத்தத் தொகை அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது. இப்பிழையைத் திருத்தம் செய்யும் போது, கீழ்கண்டவற்றின் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும்?

- (A) Purchase account
கொள்முதல் கணக்கு
- (B) Suspense account
அனாமத்துக் கணக்கு
- (C) Creditor account
கடனீந்தோர் கணக்கு
- (D) None of the above
இவை ஏதுமில்லை

80. Petty cash may be used to pay

எந்தச் செலவிற்கு சில்லறை ரொக்கத்திலிருந்து கொடுக்கலாம்?

- (A) The expenses relating to postage and conveyance
தபால் செலவு மற்றும் பயணச் செலவுகள்
- (B) Salary to the Manager
மேலாளரின் ஊதியம்
- (C) Purchase of furniture and fixtures
அறைகலன் மற்றும் பொருத்துகைகள் வாங்க
- (D) Purchase of raw materials
மூலப் பொருட்கள் வாங்க

81. Which of the following errors will be rectified using suspense account?

கீழ்க்கண்ட பிழைகளில் எந்தப்பிழை அனாமத்துக் கணக்கைப் பயன்படுத்தி திருத்தம் செய்யப்படும்?

- (A) Purchase returns book was undercast by Rs. 1,000
கொள்முதல் திருப்ப ஏட்டில் ரூ.1,000 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது
- (B) Goods returned by Narendran was not recorded in the books
நரேந்திரனால் சரக்கு திருப்பித் தரப்பட்டது, ஏடுகளில் பதிவு செய்யப்படாமல் உள்ளது
- (C) Goods returned by Akila Rs.900 was recorded in the sales returns book as Rs.90
அகிலாவால் ரூ.900 மதிப்புள்ள சரக்கு திருப்பித் தரப்பட்டது. விற்பனைத் திருப்ப ஏட்டில் ரூ.90 என பதிவு செய்யப்பட்டுள்ளது.
- (D) A credit sale of goods to Ravivarman was not entered in the sales book
ரவிவர்மனுக்கு கடனுக்கு சரக்கு விற்றது விற்பனை ஏட்டில் பதிவு செய்யப்படாமல் உள்ளது

82. A bank statement is a copy of
வங்கி அறிக்கை என்பது

- (A) Cash column of cash book
ரொக்க ஏட்டின் ரொக்கப் பத்தியின் நகல்
- (B) Bank column of cash book
ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியின் நகல்
- (C) A customer's a/c in bank book
வங்கி புத்தகத்தில் வாடிக்கையாளர் கணக்கின் நகல்
- (D) Cheques issued by the business
வணிகத்தால் விடுவிக்கப்பட்ட காசோலையின் நகல்

83. _____ is a policy that employs the control bank's control over the supply and cost of money as an instrument for achieving the objectives of economic policy.

_____ என்பது பொருளாதாரக் கொள்கையின் நோக்கங்களை அடைய பண அளிப்பு மற்றும் பணத்தை உற்பத்தி செய்ய ஆகும் செலவுகளை கட்டுப்படுத்த மைய வங்கி மேற்கொள்ளும் நடவடிக்கைகளாகும்.

- (A) Monetary policy
பணக் கொள்கை
- (B) Fiscal policy
நிதிக் கொள்கை
- (C) Government policy
அரசுக் கொள்கை
- (D) Public policy
பொதுக் கொள்கை

84. The Bank rate is the _____ rate at which the central bank of a country will lend money to all other banks.

வங்கி வட்டி வீதம் என்பது ஒரு நாட்டின் மைய வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கு விதிக்கும் _____ வட்டி வீதமாகும்.

- (A) Minimum
குறைந்த பட்ச
- (B) Maximum
அதிக பட்ச
- (C) Certain
குறிப்பிட்ட
- (D) Zero
பூஜிய

85. When there is inflation in a country, the central bank tries to control it by following?
 பணவீக்கத்தை நிலவும் பொழுது மைய வங்கியானது _____ பயன்படுத்தி பணவீக்கத்தை கட்டுப்படுத்த முயலும்.
- (A) Dear money policy
 அருமைப் பணக்கொள்கை
- (B) Cheap money policy
 மலிவுப் பணக்கொள்கை
- (C) Fiscal policy
 நிதிக் கொள்கை
- (D) Government policy
 அரசுக் கொள்கை
86. _____ is followed by a central bank during a period of depression to increase the supply of money so as to stimulate investment.
 ஒரு நாட்டின் மைய வங்கி, பொருளாதார மந்தகாலத்தில் முதலீடு செய்வதை ஊக்கப்படுத்தவும், பண அளிப்பை அதிகரிப்பதற்கும் _____ பின்பற்றும்
- (A) Cheap money policy
 மலிவுப் பணக்கொள்கை
- (B) Dear money policy
 அருமைப் பணக்கொள்கை
- (C) Fiscal policy
 நிதிக் கொள்கை
- (D) Government policy
 அரசுக் கொள்கை
87. Monetary policy is controlled by
 நிதிக்கொள்கை யாரால் கட்டுப்படுத்தப்படுகிறது
- (A) Central Government
 மத்திய அரசு
- (B) State Government
 மாநில அரசு
- (C) Central Bank
 மத்திய வங்கி
- (D) Private sector
 தனியார் துறை
88. Bank rate is raised during
 வங்கி விகிதம் எப்போது உயர்த்தப்படும்?
- (A) Deflation
 பணவாட்டம்
- (B) Inflation
 பணவீக்கம்
- (C) Stable prices
 நிலையான விலைகள்
- (D) Unemployment
 வேலையின்மை

89. Which bank is the oldest central bank in the world?

உலகின் மிகப்பழைமையான மத்திய வங்கி எது?

- (A) Ricks banks of Sweden
ஸ்வீடனின் ரிக்ஸ் வங்கிகள்
- (C) Reserve bank of London
லண்டன் ரிசர்வ் வங்கி

- (B) Reserve bank of India
இந்திய ரிசர்வ் வங்கி
- (D) Imperial bank of India
இந்தி இம்பீரியல் வங்கி

90. _____ refers to deposit that can be withdrawn by individuals without any prior notice to the bank.

வங்கிக்கு எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் தனிநபர்களால் திரும்பப்பெறக் கூடிய வைப்புத் தொகை _____ குறிக்கிறது.

- (A) Demand deposit
கோரிக்கை வைப்பு
- (C) Time deposit
கால வைப்பு

- (B) Fixed deposit
நிலையான வைப்பு
- (D) Recurring deposit
தொடர்ச்சியான வைப்பு

91. _____ refers to deposit that are made for certain committed period of time.

_____ என்பது குறிப்பிட்ட சில குறிப்பிட்ட காலத்திற்கு செய்யப்படும் வைப்புத் தொகையைக் குறிக்கிறது.

- (A) Demand deposit
கோரிக்கை வைப்பு
- (C) Both (A) and (B)
(A) and (B) இரண்டும்

- (B) Time deposit
நேர வைப்பு
- (D) Neither (A) nor (B)
(A), (B) இரண்டும் இல்லை

92. Commercial banks grant loans in the form of

வணிக வங்கிகள் _____ வடிவத்தில் கடன்களை வழங்குகின்றன.

- (A) Over draft
மிகைப் பற்று
- (C) Discounting Bills of exchange
தள்ளுபடி பில்கள் பரிமாற்றம்

- (B) Cash Credit
பண வரவு
- (D) All of the above
மேற்கண்ட அனைத்தும்

93. Which of the following do not comes under agency functions of commercial bank?

பின்வருவனவற்றில் எது வணிக வங்கியின் ஏஜன்சி செயல்பாடுகளின் கீழ் வராது?

(A) Collecting Cheques

காசோலைகளை சேகரித்தல்

(C) Paying expenses

செலவினங்களை செலுத்துதல்

(B) Collecting income

வருமானத்தை சேகரித்தல்

(D) Underwriting securities

பத்திரங்களை காப்பீடு செய்தல்

94. Which of the following do not comes under General ability functions of commercial banks?

பின்வருவனவற்றில் எது வணிகத்தின் பொது திறன் செயல்பாடுகளின் கீழ் வராது வங்கிகள்?

(A) Providing locker facilities

லாக்கர் வசதிகளை வழங்குதல்

(B) Issuing traveller's cheques

பயணிகளின் காசோலைகளை வழங்குதல்

(C) Dealing in foreign exchange

அந்திய செலாவணி கையாளுதல்

(D) Under writing securities

சதுரங்களை எழுதுவதன் கீழ்

95. Commercial banks uses _____ to their customers to certify their credit worthiness.

வணிக வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் கடன் தகுதி சான்றளிக்க ஒன்று ஜப்பயன்படுத்துகின்றன.

(A) Letter of credit

கடன் கடிதம்

(C) Commercial bills

வணிக பில்கள்

(B) Certificate of deposits

வைப்பு சான்றிதழ்

(D) Commercial paper

வணிக காகிதம்

96. _____ oversees the commercial banking system of their respective countries.

அந்தந்த நாடுகளின் வணிகவங்கி முறையை மேற்பார்வையிடுகிறது.

(A) Central Bank

மத்திய வங்கி

(C) TAICO Bank

தாட்கோ வங்கி

(B) State Bank

மாநில வங்கி

(D) Imperial bank of India

இந்திய இம்பீரியல் வங்கி

97. Who was the 1st Governor of RBI?

ஆர்பிஜீ யின் முதல் கவர்னர் யார்?

- (A) Will Smith
வில்ஸ்மித்
(C) Hilton Young
ஹில்டன்யங்

- (B) Osborne smith
ஆஸ்போர்ன்ஸ்மித்
(D) Lord Dalhousic
டல்வெசி பிரபு

98. Head quarter of Reserve Bank of India was moved from Calcutta to Mumbai
இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையகம் கலகத்தாவிலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது.

- (A) 1927
(C) 1947

- (B) 1937
(D) 1957

99. The first rupee was introduced by _____ based on a rate of 40 copper pieces (paisa) per Rupee.

முதல் ரூபாய் _____ ஆல் 40 செப்பு பைசாக்களுக்கு ஒரு ரூபாய் என்ற விகிதத்தின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

- (A) Sher shah suri
செர்சா குரி
(C) Alauddin Khilji
அலாவுதீன் கில்ஜி

- (B) Humayun
ஹுமாயுன்
(D) Babur
பாபர்

100. Each bank note has its amount written in languages illustrating the diversity of India

இந்தியாவின் பன்முகத் தன்மையை விளக்கும் வகையில், ஓவ்வொரு வங்கி நோட்டிலும் அதன் தொகை _____ மொழிகளில் எழுதப்பட்டுள்ளது.

- (A) 17
(C) 24

- (B) 22
(D) 5